

॥ श्रीः ॥

श्रीगुरुवायुपुरेश्वर-

॥ अष्टोत्तरशतनामस्तोत्ररत्नम् ॥

श्रीजिद्—

अमृतानन्दयोगिवर्येण

परिशोध्य

प्रकाशितम् ॥

॥ श्रीः ॥

श्रीगुरुवायुपुरेश्वर-

॥ अष्टोत्तरशतनामस्तोत्ररत्नम् ॥

श्रीजिद्—

अमृतानन्दयोगिवर्येण

परिशोधय

प्रकाशितम् ॥

First edition : May 1960.

Edited & Published by
SRI AMRITANANDA YOGI,
15, Chari Street, T'Nagar,
MADRAS-17.

[All Rights Reserved]

Price Re. 1/-

Bharati Vijayam Press, Madras-5.


முன்னுரை

மெய்யன்பர்களே !

கலியுகவரதனாய்க், கண்கண்ட தெய்வமாய்ப் பொலியும் குருவாயூரப்பனது பெருமைகளை விவரிக்கும் அஷ்டடோத்தர சதநாமஸ்தோத்ரமும் ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரமும் இதுகாறும் அச்சவாஹனம் ஏறாத, அருமையான நூல்களாம். இத்துதிகளின் மூலம் குருவாயூரப்பனது நிறைந்த அருளுக்கு நாம் யாவரும் எளிதில் பாத்திரர்கள் ஆகலாம். அஷ்டடோத்தர சதநாம ஸ்தோத்ரமும் நாமாவளியும் இப்பொழுது நாகர, தமிழ்லிபிகளில் முதலாவதாக வெளியிடப்படுகிறது. ஸஹஸ்ரநாமத்தை விரிவான நூன்முகத்துடனும், விளக்கமான பேருரையுடனும் வெளியிடுவதற்கான முயற்சியில் யாம் ஈடுபட்டிருப்பதால் இவ்வெளியீட்டின் தொடக்கத்தில் கூறப்படவேண்டிய விஷயங்கள் யாவும் நாம் அப்பேருரையினின்றும் அறியலாம். அப்பேருரை வெகு விரைவில் வெளியாவதற்கான மஹா கைங்கர்யத்தில் அன்பர்கள் யாவரும் ஈடுபட்டுக் குருவாயூரப்பனின் திருவருட் செல்வத்திற்குக் கலவை வர்களாக.

சென்னை,
தி, நகர். }
1-5-1960

பக்தஜன விதேயன்
ஸ்ரீ அம்ருதானந்த யோகி.



श्रीगुरुवायुपुरेश्वरः



By Courtesy of Sri C. S. Krishnier

॥ श्रीः ॥

श्रीविद्याराजगोपालाभिध-श्रीमहावैकुण्ठेश्वरस्वरूप -

श्रीगुरुवायुपुरेश्वर-

अष्टोत्तरशतनामस्तोत्ररत्नम् ॥

पार्श्वत्युवाच—

देवदेव महादेश महावैष्णवतल्लज ।

जीववातपुरेशस्य माहात्म्यमखिलं त्वया ॥ १ ॥

मन्त्रतन्त्ररहस्याढ्यैः सहस्राधिकनामभिः ।

अद्य मे प्रेमभारेणोपन्यस्तमिदमद्भुतम् ॥ २ ॥

महावैकुण्ठनाथस्य प्रभावमखिलं प्रभो ।

संग्रहेण श्रोतुमद्य त्वरायुक्तास्म्यहं प्रभो ॥ ३ ॥

यस्य श्रवणमात्रेण जीववृन्देषु सर्वतः ।

नातिकृच्छ्रेण यत्नेन लसेयुः सर्वसिद्धयः ॥ ४ ॥

तादृशं सुलभं स्तोत्रं श्रोतुमिच्छामि त्वन्मुखात् ।

ईश्वर उवाच—

महादेवि शिवे भद्रे जीववातपुरेशितुः ॥ ५ ॥

श्रीगुरुवायुपुरेश्वर अष्टोत्तरशतनामस्तोत्ररत्नम्

माहात्म्यवारिधौ मग्नः पूरयामि त्वदीप्सितम् ।
पूर्वं यन्नामसाहस्रं तस्य देवस्य भाषितम् ॥ ६ ॥
तस्यादौ विजृम्भमाणैरष्टाधिकशतेन तु ।
नामभिर्निर्मितं स्तोत्रं सर्वसिद्धिविधायकम् ॥ ७ ॥
पठितुं नामसाहस्रं अशक्ताः सन्ति ये शिवे ।
तेषामर्थे स्तोत्रमेतत् संगृहीतं फलप्रदम् ॥ ८ ॥
अनुकूलौ देशकालौ यस्य स्तो जगतीह तु ।
पठितव्यं तेन नामसाहस्रं यत्नतः शिवे ॥ ९ ॥
आलस्यदृषिते चित्ते विश्वासरहिते तथा ।
गुरुवातपुरेशस्य न हि मूर्तिः प्रसीदति ॥ १० ॥
गुरोरन्यत्र विश्वासी तथा वातपुरेशितुः ।
कथमेतत्फलं प्रोक्तं यथावदधिगच्छति ॥ ११ ॥
एक एव गुरुर्यस्य वैकुण्ठो यस्य दैवतम् ।
तस्य भक्तस्य नूनं हि स्तोत्रमेतत्फलिष्यति ॥ १२ ॥
अद्य ते देवि वक्ष्यामि नाम्नामष्टोत्तरं शतम् ।
स्तोत्रराजमिमं पुण्यं सावधानमनाः शृणु ॥ १३ ॥
स्तोत्रस्यास्य ऋषिः प्रोक्तो दक्षिणामूर्तिरीश्वरः ।
छन्दोऽनुष्टुप् तथा देवो गुरुवायुपुरेश्वरः ॥ १४ ॥
रमाशक्तिस्सर्वबीजैः बीजशक्ती च कीलकम् ।
धर्मार्थकाममोक्षेषु विनियोगः प्रकीर्तितः ॥ १५ ॥

मूलमन्त्रस्य षड्भागैः कराङ्गन्यासमाचरेत् ।
 महावैकुण्ठरूपेण ध्यातव्यात्र हि देवता ॥ १६ ॥
 इन्द्रनीलसमच्छायं पीताम्बरधरं हरिम् ।
 शङ्खचक्रगदापद्मैर्लसद्बाहुं विचिन्तयेत् ॥ १७ ॥

क्षीराम्भोधिस्थकल्पद्रुमवनविलसद्रत्नयुद्धमण्टपान्तः
 शंखं चक्रं प्रसूनं कुसुमशरचयं चक्षुकोदण्डपाशौ ।
 हस्ताग्रैर्धारयन्तं सृणिमपि च गदां भूरमालिङ्गितं तं
 ध्यायेत्सिन्दूरकान्तिं विधिमुखविवुधैरीडयमानं मुकुन्दम् ॥

॥ अथ अष्टोत्तरशतनामस्तोत्रम् ॥

महावैकुण्ठनाथारूढो महानारायणाभिधः ।
 तारश्रीशक्तिकन्दर्पचतुर्बीजकशोभितः ॥ १९ ॥
 गोपालसुन्दरीरूपः श्रीविद्यामन्त्रविग्रहः ।
 रमाबीजसमारम्भो हृल्लेखासमलंकृतः ॥ २० ॥
 मारबीजसमायुक्तो वाणीबीजसमन्वितः ।
 पराबीजसमाराध्यो मीनकेतनबीजकः ॥ २१ ॥
 तारशक्तिरमायुक्तः कृष्णायपदपूजितः ।
 कादिविद्याद्यकूटाढ्यो गोविन्दायपदप्रियः ॥ २२ ॥
 कामराजारूढकूटेशो गोपीजनसुभाषितः ।
 वल्लभायपदप्रीतः शक्तिकूटविजृम्भितः ॥ २३ ॥

वह्निजायासमायुक्तः परावाङ्मदनप्रियः ।
 मायारमासुसम्पूर्णो मन्त्रराजकलेवरः ॥ २४ ॥
 द्वादशावृत्तिचक्रेशो यन्त्रराजशरीरकः ।
 पिण्डगोपालबीजाढ्यः सर्वमोहनचक्रगः ॥ २५ ॥
 षडक्षरीमन्त्ररूपो मन्त्रात्मारसकोणगः ।
 पञ्चाङ्गकमनुप्रीतः सन्धिचक्रसमर्चितः ॥ २६ ॥
 अष्टाक्षरीमन्त्ररूपो महिष्यष्टकसेवितः ।
 षोडशाक्षरमन्त्रात्मा कलानिधिकलार्चितः ॥ २७ ॥
 अष्टादशाक्षरीरूपोऽष्टादशदलपूजितः ।
 चतुर्विंशतिवर्णात्मगायत्रीमनुसेवितः ॥ २८ ॥
 चतुर्विंशतिनामात्मशक्तिवृन्दनिषेवितः ।
 क्लींकारबीजमध्यस्थः कामवीथीप्रपूजितः ॥ २९ ॥
 द्वात्रिंशदक्षरारूढो द्वात्रिंशद्भक्तसेवितः ।
 पिण्डगोपालमध्यस्थः पिण्डगोपालवीथिगः ॥ ३० ॥
 वर्णमालास्वरूपाढ्यो मातृकावीथिमध्यगः ।
 पाशाङ्कुशद्विबीजस्थः शक्तिपाशस्वरूपकः ॥ ३१ ॥
 पाशाङ्कुशीयचक्रेशो देवेन्द्रादिप्रपूजितः ।
 लिखितो भूर्जपत्रादौ क्रमाराधितवैभवः ॥ ३२ ॥
 ऊर्ध्वरेखासमायुक्तो निम्नरेखाप्रतिष्ठितः ।
 सम्पूर्णमेरुरूपेण सम्पूजितोऽखिलप्रदः ॥ ३३ ॥

मन्त्रात्मवर्णमालाभिः सम्यक्शोभितचक्रराट् ।
 श्रीचक्रबिन्दुमध्यस्थयन्त्रसंराट्स्वरूपकः ॥ ३४ ॥
 कामधर्मार्थफलदः शत्रुदस्युनिवारकः ।
 कीर्तिकान्तिधनारोग्यरक्षाश्रीविजयप्रदः ॥ ३५ ॥
 पुत्रपौत्रप्रदः सर्वभूतवेतालनाशनः ।
 कासापस्मारकुष्ठादिसर्वरोगविनाशकः ॥ ३६ ॥
 त्वगादिधातुसम्बद्धसर्वामयचिकित्सकः ।
 डाकिन्यादिस्वरूपेण सप्तधातुषु निष्ठितः ॥ ३७ ॥
 स्मृतिमात्रेणाष्टलक्ष्मीविश्राणनविशारदः ।
 श्रुतिमौलिसमाराध्यमहापादुकलेवरः ॥ ३८ ॥
 महापदावनीमध्यरमादिषोडशीद्विकः ।
 रमादिषोडशीयुक्तराजगोपद्वयान्वितः ॥ ३९ ॥
 श्रीराजगोपमध्यस्थमहानारायणद्विकः ।
 नारायणद्वयालीढमहानृसिंहरूपकः ॥ ४० ॥
 लघुरूपमहापादुः महामहासुपादुकः ।
 महापदावनीध्यानसर्वसिद्धिविलासकः ॥ ४१ ॥
 महापदावनीन्यासशताधिककलाष्टकः ।
 परमानन्दलहरीसमारब्धकलान्वितः ॥ ४२ ॥
 शताधिककलान्तोद्यच्छ्रीमच्चरणवैभवः ।
 शिरआदिब्रह्मरन्ध्रस्थानन्यस्तकलावलिः ॥ ४३ ॥

श्रीगुरुवायुपुरेश्वर अष्टोत्तरशतनामस्तोत्ररत्नम्

इन्द्रनीलसमच्छायः सूर्यस्पर्धिकिरीटकः ।
अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभितः ॥ ४४ ॥
कस्तूरीतिलकोद्भासी कारुण्याकुलनेत्रकः ।
मन्दहासमनोहारी नवचम्पकनासिकः ॥ ४५ ॥
मकरकुण्डलद्वन्द्वसंशोभितकपोलकः ।
श्रीवत्सांकितवक्षःश्रीः वनमालाविराजितः ॥ ४६ ॥
दक्षिणोरप्रदेशस्थपराहंकृतिराजितः ।
आकाशवत्क्रशिष्टश्रीमध्यवल्लीविराजितः ॥ ४७ ॥
शङ्खचक्रगदापद्मसंराजितचतुर्भुजः ।
केयूराङ्गदभूषाढ्यः कङ्कणालिमनोहरः ॥ ४८ ॥
नवरत्नप्रभापुञ्जचक्षुरितांगुलिभूषणः ।
गुल्फावधिकसंशोभिपीतचेलप्रभान्वितः ॥ ४९ ॥
किंकिणीनादसंराजत्काञ्चीभूषणशोभितः ।
विश्वक्षोभकरश्रीकमसृणोरुद्रयान्वितः ॥ ५० ॥
इन्द्रनीलाश्मनिष्पन्नसम्पुटाकृतिजानुकः ।
स्मरतूणाभलक्ष्मीकजङ्घाद्वयविराजितः ॥ ५१ ॥
मांसलगुल्फलक्ष्मीको महासौभाग्यसंयुतः ।
हींकारतत्रसम्बोधिनीपुरद्वयराजितः ॥ ५२ ॥
आदिकूर्मावतारश्रीजयिष्णुप्रपदान्वितः ।
नमजनतमोवृन्दविध्वंसकपदद्वयः ॥ ५३ ॥

नखज्योत्स्नालिशैशिर्यपरविद्याप्रकाशकः ।
रक्तशुक्लप्रभामिश्रपादुकाद्वयवैभवः ॥ ५४ ॥
दयागुणमहावार्धिर्गुरुवायुपुरेश्वरः ।

॥ फलश्रुतिः ॥

इत्येवं कथितं देवि नाम्नामष्टोत्तरं शतम् ॥ ५५ ॥
गुरुवायुपुरेशस्य सर्वसिद्धिविधायकम् ।
कृष्णाष्टमीसमारब्धमासेनैकेन सिद्धिदम् ॥ ५६ ॥
कृष्णाष्टमीं समारभ्य यावदन्याऽसिताऽष्टमी ।
तावत्कालं स्तोत्रमेतत् प्रत्यहं शतशः पठेत् ॥ ५७ ॥
मातृकापुटितं कृत्वा हित्वाऽऽलस्यं सुमङ्गले ।
एकान्तभक्तियुक्तो हि गुरुवायुपुरेश्वरे ॥ ५८ ॥
जीवन्नेव स भक्ताग्र्यो माधवाधिष्ठितो भवेत् ।
तप्तकाञ्चनगौरे हि तच्छरीरे सदा लसन् ॥ ५९ ॥
गुरुवायुपुराधीशोऽद्भुतानि हि करिष्यति ।
अत आवां महेशानि गच्छावः शरणं हि तम् ॥ ६० ॥
कारुण्यमूर्तिमीशानं गुरुवायुपुरेश्वरम् ।
उड्डामरेशतन्त्रेऽस्मिन् पटले क्षिप्रसाधने ॥ ६१ ॥
महावैकुण्ठनाथस्य गुरुवायुपुरेशितुः ।
अष्टोत्तरशतं नाम्नां सर्वसिद्धिविलासकम् ।
अध्यायं सप्तमं पूर्णमवदातं करोत्युमे ॥ ६२ ॥

॥ शुभम् ॥

॥ श्रीः ॥

॥ नामावलिः ॥

ओं श्रीं हीं ह्रीं=४

- 1 ओं श्रीं हीं ह्रीं महावैकुण्ठनाथारूपाय नमः ओं
- 2 ४ महानारायणाभिधाय
- 3 तारश्रीशक्तिकन्दर्पचतुर्बीजकशोभिताय
- 4 गोपालसुन्दरीरूपाय
- 5 श्रीविद्यामन्त्रविग्रहाय
- 6 रमाबीजसमारम्भाय
- 7 हृल्लेखासमलंकृताय
- 8 मारबीजसमायुक्ताय
- 9 वाणीबीजसमन्विताय
- 10 पराबीजसमाराध्याय
- 11 मीनकेतनबीजकाय
- 12 तारशक्तिरमायुक्ताय
- 13 कृष्णायपदपूजिताय
- 14 कादिविद्याद्यकूटाढ्याय
- 15 गोविन्दायपदप्रियाय
- 16 कामराजारूपकूटेशाय
- 17 गोपीजनसुभाषिताय

- 18 ४ बल्लभायपदप्रीताय नमः ॐ
 19 शक्तिकूटविजृम्भिताय
 20 वह्निजायासमायुक्ताय
 21 परावाङ्मदनप्रियाय
 22 मायारमासुसम्पूर्णाय
 23 मन्त्रराजकलेबराय
 24 द्वादशावृत्तिचक्रेशाय
 25 यन्त्रराजशरीरकाय
 26 पिण्डगोपालबीजाढ्याय
 27 सर्वमोहनचक्रगाय
 28 षडक्षरीमन्त्ररूपाय
 29 मन्त्रात्मरसकोणगाय
 30 पञ्चाङ्गकमनुप्रीताय
 31 सन्धिचक्रसमर्चिताय
 32 अष्टाक्षरीमन्त्ररूपाय
 33 महिष्यष्टकसेविताय
 34 षोडशाक्षरीमन्त्रात्मने
 35 कलानिधिकलार्चिताय
 36 अष्टादशाक्षरीरूपाय
 37 अष्टादशदलपूजिताय
 38 चतुर्विंशतिवर्णात्मगायत्रीमनुसेविताय

- 39 ४ चतुर्विंशतिनामात्मशक्तिवृन्दनिषेविताय
 40 क्लींकारबीजमध्यस्थाय नमः ॐ
 41 कामवीथीप्रपूजिताय
 42 द्वात्रिंशदक्षरारूढाय
 43 द्वात्रिंशद्भक्तसेविताय
 44 पिण्डगोपालमध्यस्थाय
 45 पिण्डगोपालवीथिगाय
 46 वर्णमालास्वरूपाढ्याय
 47 मातृकावीथिमध्यगाय
 48 पाशांकुशद्विबीजस्थाय
 49 शक्तिपाशस्वरूपकाय
 50 पाशाङ्कशीयचक्रेशाय
 51 देवेन्द्रादिप्रपूजिताय
 52 भूर्जपत्रादौ लिखिताय क्रमाराधितवैभवाय
 53 ऊर्ध्वरेखासमायुक्ताय
 54 निम्नरेखाप्रतिष्ठिताय
 55 सम्पूर्णमेरुरूपेण पूजितायाखिलप्रदाय
 56 मन्त्रात्मवर्णमालाभिः सम्यक्शोभितचक्रराजे
 57 श्रीचक्रबिन्दुमध्यस्थयन्त्रसंराट्स्वरूपकाय
 58 कामधर्मार्थफलदाय
 59 शत्रुदस्युनिवारकाय

- 60 ४ कीर्तिकान्तिधनारोग्यरक्षाश्रीविजयप्रदाय
 61 पुत्रपौत्रप्रदाय नमः ॐ
 62 सर्वभूतवेतालनाशनाय
 63 कासापस्मारकुष्ठादिसर्वरोगविनाशकाय
 64 त्वगादिधातुसम्बद्धसर्वाभयचिकित्सकाय
 65 डाकिन्यादिस्वरूपेण सप्तधातुषु निष्ठिताय
 66 स्मृतिमात्रेणाष्टलक्ष्मीविश्राणनविशारदाय
 67 श्रुतिमौलिसमाराध्यमहापादुकलेबराय
 68 महापदावनीमध्यरमादिषोडशीद्विकाय
 69 रमादिषोडशीयुक्तराजगोपद्वयान्विताय
 70 श्रीराजगोपमध्यस्थमहानारायणद्विकाय
 71 नारायणद्वयालीढमहानृसिंहरूपकाय
 72 लघुरूपमहापादवे
 73 महामहासुपादुकाय
 74 महापदावनीध्यानसर्वसिद्धिविलासकाय
 75 महापदावनीन्यासशताधिककलाष्टकाय
 76 परमानन्दलहरीसमारब्धकलान्विताय
 77 शताधिककलान्तोद्यच्छ्रीमच्चरणवैभवाय
 78 शिरआदिब्रह्मरन्ध्रस्थानन्यस्तकलावलये
 79 इन्द्रनीलसमच्छायाय
 80 सूर्यस्पर्धिकिरीटकाय

- 81 ४ अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिताय
 82 कस्तूरीतिलकोद्भासिने नमः ॐ
 83 कारुण्याकुलनेत्रकाय
 84 मन्दहासमनोहारिणे
 85 नवचम्पकनासिकाय
 86 मकरकुण्डलद्वन्द्वसंशोभितकपोलकाय
 87 श्रीवत्सांकितवक्षःश्रिये
 88 वनमालाविराजिताय
 89 दक्षिणोरप्रदेशस्थपराहंकृतिराजिताय
 90 आकाशवत्क्रशिष्टश्रीमध्यवल्लीविराजिताय
 91 शङ्खचक्रगदापद्मसंराजितचतुर्भुजाय
 92 केयूराङ्गदभूषाढ्याय
 93 कङ्कणालिमनोहराय
 94 नवरत्नप्रभापुञ्जच्लुरितांगुलिभूषणाय
 95 गुल्फावधिकसंशोभिपीतचेलप्रभान्विताय
 96 किंकिणीनादसंराजत्काञ्चीभूषणशोभिताय
 97 विश्वक्षोभकरश्रीकमसृणोरुद्रयान्विताय
 98 इन्द्रनीलाश्मनिष्पन्नसम्पुटाकृतिजानुकाय
 99 स्मरतूणाभलक्ष्मीकजङ्घाद्वयविराजिताय
 100 मांसलगुल्फलक्ष्मीकाय
 101 महासौभाग्यसंयुताय

- 102 ४ हींकारतत्त्वसम्बोधिन्पुण्ड्रयराजिताय नमः ॐ
103 आदिकूर्मावतारश्रीजयिष्णुप्रपदान्विताय
104 नमज्जनतमोवृन्दविध्वंसकपदद्वयाय
105 नखज्योत्स्नालिशैशिर्यपरविद्याप्रकाशकाय
106 रक्तशुक्लप्रभामिश्रपादुकाद्वयवैभवाय
107 दयागुणमहावार्धये
108 गुरुवायुपुरेश्वराय

॥ शुभम् ॥

ஸ்ரீ :

ஸ்ரீவீத்யாராஜகோபலன்

என்னும்

ஸ்ரீமஹாவைகுண்டேச்வரனும்

ஸ்ரீ குருவாயூரப்பன்

அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

பார்வத்யவாச—

தேவதேவ மஹாதேவ மஹாவைஷ்ணவ தல்லஜ் |
ஜீவ வாதபுரேசஸ்ய மாஹாதம்யம் அகிலம் த்வயா || 1

மந்த்ர தந்த்ர ரஹஸ்யாட்யை: ஸஹஸ்ராதிசநாமபி: |
அத்யமே ப்ரேம பாரேண உபந்யஸ்தம் இதம் அத்புதம் ||
மஹா வைகுண்டநாதஸ்ய ப்ரபாவம் அகிலம் ப்ரபோ |
ஸங்க்ரஹேண ச்ரோதுமத்ய த்வராயுக்தாஸம்யஹம்
ப்ரபோ || 3

யஸ்ய சீரவண மாத்ரேண ஜீவப்ருந்தேஷு ஸர்வத: |
நாதிக்ருச்சீரேண யத்னேன லஸ்யு: ஸர்வஸித்தய: || 4
தாத்ருசம் ஸுலபம் ஸ்தோத்ரம் ச்ரோதுமிச்சாமித்வன்
முகாத் |

ஈச்வர உவாச—

மஹாதேவி சிவே பத்ரே ஜீவ வாத புரேசிது: | 5
மாஹாதம்ய வாரிதௌ மக்ன: பூரயாமி த்வதீப்ஸிதம் |
பூர்வம் யந்நாமஸாஹஸ்ரம் தஸ்யதேவஸ்ய பாஷிதம் || 6

தஸ்யாதௌ விஜ்ஞும்பமாணீஃ அஷ்டாதிசுதேனது |
நாமபிர் நிர்மிதம் ஸ்தேதரத்ரம் ஸர்வஸித்தி விதாயகம்|| 7

படிதும் நாமஸாஹஸ்ரம் அசக்தாஃ ஸந்தியே சிவே |
தேஷாமர்த்தே ஸ்தேதாத்ரமேதத் ஸங்க்ருஹீதம்
[பலபாதம்|| 8

அணு கூடுலௌ தேசகாடுலௌ யஸ்ய ஸ்தேதா ஜகதீஹது |
படிதவ்யம் தேன நாம-ஸாஹஸ்ரம் யத்னதஃ சிவே|| 5

ஆலஸ்யதூஷிதே சித்தே விச்வாஸரஹிதே ததா |
குருவாத புரேசஸ்ய நஹி மூர்த்திஃ ப்ரஸீததி|| 10

குரோரன்யத்ர விச்வாஸீ ததா வாதபுரேசிதுஃ |
கதமேதத்பலம் ப்ரோக்தம் யதாவத் அதிகச்சதி|| 11

ஏக ஏவ குருர்யஸ்ய வைகுண்டோ யஸ்ய தைவதம் |
தஸ்ய பக்தஸ்ய நூனம் ஹி ஸ்தேதாத்ரமேதத்
[பலிஷ்யதி|| 12

அத்யதே தேவி வக்ஷ்யாமி நாம்நாம் அஷ்டேரத்தரம்
சதம் |

ஸ்தேதாத்ரராஜம் இமம் புண்யம்ஸாவதானமனூ |
[ச்ருணு|| 13

ஸ்தேதாத்ரஸ்யாஸ்ய ரிஷிஃ ப்ரோக்தோ தக்ஷிணமூர்த்தி
ரீச்வரஃ |

சந்தேதானுஷ்டுப் ததா தேவோ குருவாயுபுரேச்வரஃ|| 14

ரமாசக்தி ஸ்மரார்பீஜைஃ பீஜசக்தீ ச கீலகம்
தர்மார்த்த காமமோகேஷு விநியோகஃ ப்ரகீர்த்திதஃ|| 15

மூலமந்த்ரஸ்ய ஷட்பாகைஃ கராங்கந்யாஸம் ஆசரேத் |
மஹாவைகுண்ட ரூபேணத்யாதவ்யாத்ர ஹிதேவதா|| 16

இந்த்ரலீஸமச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்கசக்ரகதாபத்மைஃ லஸத்பாஹும் விசிந்தயேத்|| 17

க்ஷீராம்போதிஸ்த கல்பத்ரும வன விலஸத்
 ரதந்யுங்மண்டபாந்த்
 சங்கம் சக்ரம் ப்ரஸுனம் குஸும சரசயம்
 சேகஷுமகோதண்டபாசௌ
 ஹஸ்தர்க்ரைர் தாரயந்தம் ஸ்ருணிமபிச கதாம்
 பூரமாலிங்கிதம் தம்
 த்யாயேத்ஸிந் தூரகாந்திம் வி திமுகவிபுதை
 ஈட்யமானம் முகுந்தம்||

அஷ்டோத்தரசதநாமஸ்தோத்ரம்

- மஹாவைகுண்டநாதாக்யோ மஹாநாராயணபிதஃ|
 தாரஸ்ரீசக்திகநதர்ப்பசதுர்பீஜகசோபிதஃ|| 19
- கோபாலஸுந்தரீஸுபஃ ஸ்ரீவித்யா மந்த்ரவிக்ரஹஃ|
 ரமாபீஜஸமாரம்போ ஹ்ருல்லே காஸமலங்க்ருதஃ|| 20
- மாரபீஜஸமாயுக்தோ வாஸீபீஜஸமன்விதஃ|
 பராபீஜஸமாராத்யோ மீனகேதன பீஜகஃ|| 21
- தாரசக்திரமாயுக்தஃ க்ருஷ்ணாயபதபூஜிதஃ|
 காத்ரிவித்யாத்ய கூடாட்யோ கோவிந்தாயபதப்ரியஃ|| 22
- காமராஜாக்ய கூடேசோ கோபீஜஸஸுபாஷிதஃ|
 வல்லபாயபதப்ரியஃ சக்திகூடவிஜ்ஞரும்பிதஃ|| 23
- வஹ்னிஜாயா ஸமாயுக்த பராவாங்மதனப்ரியஃ|
 மாயாரமாஸுஸம்பூர்ணோ மந்த்ரராஜ கலேபரஃ|| 24
- த்வாதசாவ்ருதிசக்ரேசோ யந்த்ரராஜசரீரகஃ|
 பிண்டகோபால பீஜாட்யஃ ஸர்வமோஹன சக்ரகஃ|| 25
- ஷடக்ஷீமந்த்ரஸுபோ மந்த்ராத்ம ரஸகோணகஃ|
 பஞ்சாங்ககமனுப்ரியஃ ஸந்திசக்ரஸமர்ப்பிதஃ|| 26

- அஷ்டாஶ்டரீ மந்த்ரரூபோ மஹ்ஷ்யஷ்டகஸேவிதஃ |
ஷோடசாஶ்டர மந்த்ராத்மா கலாநிதிகலார்ச்சிதஃ || 27
- அஷ்டாதசாஶ்டரீரூபோ (அ)ஷ்டாதசதல பூஜிதஃ
சதுர்விம்சதி வர்ணாத்ம காயத்ரீமனு ஸேவிதஃ || 28
- சதுர்விம்சதி நாமாத்ம சக்திப்ருந்தநிஷேவிதஃ |
கலீங்காரபீஜமத்யஸ்தஃ காமவீதிப்ரபூஜிதஃ || 29
- த்வாத்ரிம்சதஶ்டரீரூபோ த்வாத்ரிம்சத்பக்தஸேவிதஃ |
பிண்டகோபாலாமத்யஸ்தஃ பிண்டகோபாலவீதிகஃ || 30
- வர்ணமாலாஸ்வரூபாத்யோ மாத்ருகாவிதிமத்யகஃ |
பாசாங்குசத்விபீஜஸ்தஃ சக்திபாசஸ்வரூபகஃ || 31
- பாசாங்குசீயசக்ரேசோ தேவேந்த்ராதிப்ரபூஜிதஃ |
லிகிதோபூர்ஜபத்ராநெளக்ரமாராதிதவைபவஃ || 32
- ஊர்த்வரேகாஸமாயுக்தோ நிம்னரேகாப்ரதிஷ்டிதஃ |
ஸம்பூர்ணமேருரூபேண ஸம்பூஜிதோ (அ)கிலப்ரதஃ || 33
- மந்த்ராத்வர்ணமாலாபிஃ ஸம்யக்சோபிதசக்ரராட் |
ஸ்ரீசக்ரபிந்து மத்யஸ்த யந்த்ரஸம்ராட்ஸ்வரூபகஃ || 34
- காமதர்மார்த்தபலதஃ சத்ருதஸ்யு நிவாரகஃ |
கிர்த்தி காந்திதனாரோக்ய ரஶ்டாஸ்ரீ விஜயப்ரதஃ || 35
- புத்ரபௌத்ரப்ரதஃ ஸர்வபூதவேதாலநாசனஃ |
காஸ்ரபஸ்மாரகுஷ்டாதி ஸர்வரோக வினாசகஃ || 36
- த்வகாதி தாதுஸம்பத்த ஸர்வாமய சிகிதஸ்கஃ |
டாகின்யாதிஸ்வரூபேண ஸப்ததாதுஷ்-நிஷ்டிதஃ || 37
- ஸ்ம்ருதிமாத்ரேணுஷ்டலக்ஷ்மீ விச்ராணன விசாரதஃ |
ச்ருதிமௌலிஸமாராத்ய மஹாபாது கலேபரஃ || 38
- மஹாபதாவஸீமத்ய ரமாதிஷோடசீத்விகஃ |
ரமாதிஷோடசீயுக்த ராஜகோபத்வயான்விதஃ || 39

- ஸ்ரீராஜகோபமத்யஸ்த மஹாநாராயண த்விசு : |
நாராயணத்வயாலீட மஹாந்ருஸிம்ஹ ரூபக : || 40
- லகுரூபமஹாபாது : மஹா மஹா ஸ-பாதுக : |
மஹாபதாவனீ த்யான ஸர்வஸித்தி விலாஸக : || 41
- மஹாபதாவனீந்யாஸ சதாதிக்கலாஷ்டக : |
பரமானந்தலஹரீ ஸமாரப்தகலாந்வித : || 42
- சதாதிக்கலாந்தேதாத்யத் ஸ்ரீமத் சரணவைபவ : |
சிரஆதிப்ரஹ்மரந்த்ர ஸ்தானந்யஸ்த கலாவலி : || 43
- இந்த்ரநீலஸம்ச்சாய : ஸ-ஞர்யஸ்பர்திகிரீடக : |
அஷ்டமீசந்த்ரபிப்ராஜத் அலிகஸ்தலசோபித : || 44
- கஸ்தூரீ திலகோத்பாஸீ காருண்யாகுலநேத்ரக : |
மந்தஹாஸமனோஹாரீ நவசம்பகநாஸிக : || 45
- மகரகுண்டலத்வந்த்வ ஸம்சோபிதகபோலக : |
ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸ்ரீவனமாலாவிராஜித : || 46
- தக்ஷிணேரப்ப்ரதேசஸ்த பராஹங்க்ருதிராஜித : |
ஆகாசவத்க்ரசிஷ்டஸ்ரீ மத்யவல்லீவிராஜித : || 47
- சங்கசக்ரகதாபத்ம ஸம்ராஜிதச தூர்ப்புஜ : |
கேயூராங்கதபூஷாட்ய : கங்கணலிமனோஹர : || 48
- நவரத்தன்ப்ரபாபுஞ்ஜ ச்சுரிதாங்குலிபூஷண : |
குல்பாவதிகஸம்சோபி பீதசேல்ப்ரபான்வித : || 49
- கிங்கிணீநாதஸம்ராஜத் காஞ்சீபூஷணசோபித : |
விச்வக்ஷாபகரஸ்ரீக மஸ்ருணோருத்வயான்வித : || 50
- இந்த்ரநீலாச்மநிஷ்பன்ன ஸம்புடாக்ருதிஜானுக : |
ஸம்ரதூண்பலக்ஷமீக ஜங்காத்வயவிராஜித : || 51
- மாம்ஸலகுல்பலக்ஷமீகோ மஹாஸௌபாக்யஸம்யுத : |
ஹரீங்காரதத்வஸம்போதி நூபுரத்வயராஜித : || 52

ஆதிகூர்மாவதாரபுரீ ஜயிஷ்ணுப்ரபதாஃவிதி |
 நமஜ்ஜனதமோப்ருந்த வித்வம்ஸகபதத்வய | 53
 நகஜ்யோத்ஸ்னாலிசைசிர்ய பரவித்யாப்ரகாசக |
 ருக் தசக்ஸப்ரபாமிசர பாதுகாத்வயவைபவ | 54
 தயாருணமஹாவார்த்தி: குருவாயுபுரேச்வர: |

பலச்ருதி

இத்யேவம் கதிதம் தேவி நாம்னாம் அஷ்டோத்தரம் சதம் |
 குருவாயுபுரேசஸ்ய ஸர்வஸித்தி விதாயகம் ||
 க்ருஷ்ணஷ்டமீஸமாரப்த மாஸேநைகேன ஸித்திதம் || 56
 க்ருஷ்ணஷ்டமீஸமாரப்ய யாவதன்யாஸிதாஷ்டமீ |
 தாவத்காலம்ஸ்தோத்ரமேதத் ப்ரத்யஹம்சதச: பதேத் ||
 மாத்ருகாபுடிதம்க்ருத்வா ஹித்வாஸஸ்யம்ஸமங்கலே |
 ஏகாந்தபக்தியுக்தோஹி குருவாயுபுரேச்வரே | 58
 ஜீவன்னேவ ஸபக்தாகர்யோ மாதவாதிஷ்டிதோபவேத் |
 தப்தகாஞ்சனகௌரேஹி தச்சரீரே ஸதாலஸன் || 59
 குருவாயுபுராதீசோ (அ)த்புதானி ஹி கரிஷ்யதி |
 அத ஆவாம் மஹேசானி கச்சாவ: சரணம் ஹி தம் || 60
 காரூண்யமூர்த்தி மீசானம் குருவாயுபுரேச்வரம் ||
 உட்டாமரேசதந்த்ரேஸ்மின்படலே க்ஷிப்ரஸாதனே || 61
 மஹாவைகுண்டநாதஸ்ய குருவாயுபுரேசிது:
 அஷ்டோத்தரசதம் நாம்னாம் ஸர்வஸித்திவிலாஸகம் |
 அத்யாயம் ஸப்தமம் பூர்ணமவதாதம் கரோத்யுமே || 62

ஸ்ரீ:

நாமாவளி

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் = 4

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாவைஞ்சுண்டநாதாக்
யாய நம: ஓம்
2. 4 மஹாநாரயணபிதாய
3. தாரஸ்ரீசக்திகந்தர்ப்பசதுர்ப்பீஜகசோபிதாய
4. கோபாலஸுந்தரீரூபாய
5. ஸ்ரீவித்யாமந்த்ரவிக்ரஹாய
6. ரமாயீஜஸமாரம்பாய
7. ஹ்ருல்லேகாஸமலங்க்ருதாய
8. மாரயீஜஸமாயுக்தாய
9. வாணீயீஜஸமந்விதாய
10. பராயீஜஸமாராத்யாய
11. மீனகேதனயீஜகாய
12. தாரசக்திரமாயுக்தாய
13. க்ருஷ்ணயபதபூஜிதாய
14. காதிவித்யாத்யகூடாட்யாய
15. கோவிந்தாயபதப்ரியாய
16. காமராஜாக்யகூடேசாய
17. கோயீஜனஸுபாஷிதாய
18. வல்லபாயபதப்ரீதாய
19. சக்திகூடவிஜ்ஞும்பிதாய
20. வஹ்னிஜாயாஸமாயுக்தாய
21. பராவாந்தைப்ரியாய
22. மாயாரமாஸுஸம்பூர்ணாய
23. மந்த்ர ராஜகலேபராய
24. த்வாதசாவ்ருதி சக்ரேசாய

25. 4 யந்த்ரராஜசரீரகாய நமஃ ஓம்
26. பிண்டகோபால பீஜாட்யாய
27. ஸர்வமோஹனசக்ரகாய
28. ஷடக்ஷரீமந்த்ரரூபாய
29. மந்த்ராத்த்மரஸகோணகாய
30. பஞ்சாங்ககமனுப்ரீதாய
31. ஸந்திசக்ரஸமர்ச்சிதாய
32. அஷ்டாக்ஷரீமந்த்ரரூபாய
33. மஹிஷ்யஷ்டகேஸவிதாய
34. ஷோடசாக்ஷரீமந்த்ராத்த்மனே
35. கலாநிதிகலார்ச்சிதாய
36. அஷ்டாதசாக்ஷரீரூபாய
37. அஷ்டாதசதலபூஜிதாய
38. சதுர்விம்சதிவ்ரணத்த்மகாயத்ரீமனுஸேவிதாய
39. சதுர்விம்சதிநாமாத்மசக்திப்ருந்தநிஷேவிதாய
40. க்லிங்காரபீஜமத்யஸ்தாய
41. காமவீதிப்ரபூஜிதாய
42. த்வாத்ரீம்சதக்ஷராட்யாய
43. த்வாத்ரீம்சத்பக்தஸேவிதாய
44. பிண்டகோபாலமத்யஸ்தாய
45. பிண்டகோபாலவீதிகாய
46. வர்ணமாலாஸ்வரூபாட்யாய
47. மாத்ருகாவீதிமத்யகாய
48. பாசாங்குசத்விபீஜஸ்தாய
49. சக்திபாசஸ்வரூபகாய
50. பாசாங்குசீயசக்ரேசாய
51. தேவேந்த்ராதிப்ரபூஜிதாய
52. பூர்ஜபத்ராத்தௌலிகிதாயக்ரமாராதிதவைபவாய
53. ஊர்த்வரேகாஸமாயுக்தாய

54. 4 நிம்னரேகாப்ரதிஷ்டிதாய நம: ஓம்
55. ஸம்பூர்ணமேருருபேண பூஜிதாயாகிலப்ரதாய
56. மந்த்ராத்தமவர்ணமாலாபி: ஸம்யக்சோபித சக்ர
ராஜே
57. ஸ்ரீசக்ரபிந்த்ருமத்யஸ்தயந்த்ரஸம்ராட்ஸ்வரூபகாய
58. காமதர்மார்த்தபலதாய
59. சத்ருதஸ்யுரிவாரகாய
60. கிர்த்திகாந்திதனூரோக்யரக்ஷாஸ்ரீவிஜயப்ரதாய
61. புத்ரபௌத்ரப்ரதாய
62. ஸர்வபூதவேதாலநாசனாய
63. காஸாபஸ்மாரகுஷ்டாதிஸர்வரோகவினாசகாய
64. த்வகாதிதாதுஸம்பத்தஸர்வாமயசிகித்ஸகாய
65. டாகின்யாதிஸ்வரூபேணஸப்ததாதுஷ்ட-
நிஷ்டிதாய
66. ஸ்ம்ருதிமாத்ரேணுஷ்டலக்ஷ்மீவிச்ராணன
விசாரதாய
67. ச்ருதிமௌலிஸமாராத்யமஹாபாதுகலேபராய
68. மஹாபதாவனீமத்யரமாதிஷோடசீத்விகாய
69. ரமாதிஷோடசீயுக்தராஜகோபத்வயான்விதாய
70. ஸ்ரீராஜகோபமத்யஸ்தமஹாநாராயணத்விகாய
71. நாராயணத்வயாலிடமஹாந்ருஸிம்ஹரூபகாய
72. லக்ருபமஹாபாதவே
73. மஹாமஹாஸ-பாதுகாய
74. மஹாபதாவனீத்யானஸர்வஸித்திவிலாஸகாய
75. மஹாபதாவனீந்யாஸசதாதிக்கலாஷ்டகாய
76. பரமானந்தலஹீஸமாரப்தகலான்விதாய
77. சதாதிக்கலாந்தேதாத்யச் ச்ரீமச்சரணவைபவாய
78. சிரஆதிப்ரஹ்மரந்த்ரஸ்தானந்யஸ்தகலாவலயே
79. இந்த்ரநீலஸமச்சாயாய

80. 4 ஸஞ்சயஸ்பர், திகிரீடகாய நம: ஓம்
 81. அஷ்டமீசந்த்ர பிப்ராஜத்அலிகஸ்தலசோபிதா
 82. கஸ்தூரீ திலகோத்பாஸினே
 83. காருண்யாகுலநேத்ரகாய
 84. மந்தஹாஸ மனோஹாரினே
 85. நவசம்பக நாஸிகாய
 86. மகரகுண்டலத்வந்த்வ ஸம்சோபித கபோலகாய
 87. ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷ:ஸ்ரீயே
 88. வனமாலாவிராஜிதாய
 89. தக்ஷினேர: ப்ரதேசஸ்த பராஹங்க்ருதிராஜிதா
 90. ஆகாசவத்க்ரசிஷ்டஸ்ரீ மத்யவல்லீவிராஜிதாய
 91. சங்கசக்ரகதாபத்ம ஸம்ராஜித சதுர்ப்புஜாய
 92. கேயூராங்கத பூஷாட்யாய
 93. கங்கணலிமனோஹராய
 94. நவரத்னப்ரபாபுஞ்ஜ ச்சுரிதாங்குலிபூஷணாய
 95. குல்பாவதிகஸம்சோபி பீதசேலப்ரபான்விதாய
 96. கிங்கினீநாதஸம்ராஜத் காஞ்சீபூஷணசோபிதா
 97. விச்வகோபகரஸ்ரீக மஸ்ருனோருத்வயான்விதா
 98. இந்த்ரநீலாச்மநிஷ்பன்னஸம்புடாக்ருதிஜானுகா
 99. ஸ்மரதூண்பலக்ஷமீக ஜங்காத்வயவிராஜிதாய
 100. மாம்ஸலகுல்பலக்ஷமீகாய
 101. மஹாஸௌபாக்யஸ்யுதாய
 102. ஹ்ரீங்காரதத்வஸம்போதி நூபுரத்வயராஜிதா
 103. ஆதிசூர்மாவதாரஸ்ரீ ஜயிஷ்ணுப்ரபதான்விதா
 104. நமஜ்ஜன தமோப்ருந்த வித்வம்ஸகபதத்வயாய
 105. நகஜ்யோத்ஸன்னுலிசைசிர்ய பரவித்யாப்ரகாசகா
 106. ரக்தசக்லப்ரபாமிச்ர பாதுகாத்வயவைவவாய
 107. தயாகுண மஹாவார்த்தயே
 108. குருவாயுபுரேச்வராய நம: ஓம்

